



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

අංක 2363/22 - 2023 දෙසැම්බර් මස 19 වැනි අඟහරුවාදා - 2023.12.19
2363/22 ஆம் இலக்கம் - 2023 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 19 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

2005 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் 2அ ஆம் பிரிவின் கீழ்மைந்த கட்டளை

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய நான், 2005 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் 2அ ஆம் பிரிவின் மூலம் எனக்குறித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனால், இக்கட்டளை மூலம் 2024 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆந் திகதியன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆந் திகதிய 2282/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளையை, 1 ஆம் பந்தியின் (ஆ) உப பந்திக்குப் பின்வரும் உப பந்தியினைப் பிரதியீடு செய்து திருத்தியமைக்கின்றேன்.

“(ஆ) இந்தப் பந்தியின் (அ) உப பந்தியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் இறக்குமதியைத் தவிர, பொருட்களின் இறக்குமதி மற்றும்/அல்லது வழங்கல் அல்லது சேவைகளின் வழங்கல் மீது பதினெட்டு சதவீத விகிதத்தில் (18%).”

2022 ஆம் ஆண்டு ஓசத்து மாதம் 31 ஆந் திகதிய 2295/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலானது, 2024 ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆந் திகதியன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இத்தால் இரத்துச்செய்யப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க,
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்
தேசியக் கொள்கைகள் அமைச்சர்.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும்
தேசியக் கொள்கைகள் அமைச்சர்,
கொழும்பு 01,
2023, திசம்பர் 19.

EOG 12-0318

